

## Article 1

### உலக ஜவுளித் தொழிலாளர்கள் ஆவேசம்:

இனிமேல் தொழிலாளர்கள் மரணிக்க கூடாது! முதலாளித்துவ முறை அழிய வேண்டும்!

லாஸ் ஏஞ்சலீஸ் (அமேரிக்கா) : "முதலாளி தொழிற்சாலையை மூடவில்லை, ஏனெனில் மேலும் நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசை அவருக்கு இருந்தது. நாங்கள் அங்கு போய் கொண்டே இருந்தோம், ஏனெனில் அது எங்கள் வாழ்வாதாரம்," என்று லாஸ் ஏஞ்சலீஸ் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு ரெட் ஃப்ளாக் வாசகி கூறினார்.

இந்த தொழிற்சாலையில் நான்கு தொழிலாளர்கள் கோவிட்-19 தொற்று பாதிப்புக்குள்ளாகி மரணித்துள்ளனர். மேலும் 300 தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உரிமையாளர் தொழிற்சாலையை மூட மறுத்ததால், நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு வலுக்கட்டாயமாக மூடினர்.

மார்ச் மாதம் அதே உரிமையாளர், 'தனது' 400 தொழிலாளர்களைக் கொண்டு பொது மக்களுக்காக 1,00,000 முகக்கவசங்கள் தயாரிக்க போவதாக பரபரப்பாக பேட்டியளித்தார். அதற்காக அவர் 1000 தொழிலாளிகளை தேர்வு செய்து அவர்களை போதிய பாதுகாப்பு இல்லாமல் பணியாற்ற வைத்தார்.

ஆனால் அவரோ, தொழிலாளர்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள தென் லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து வந்ததால்தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர்களை குற்றம் சாட்டியுள்ளார் - அவரது தொழிற்சாலையில் பாதுகாப்பு இல்லாததைப் பற்றி கூறவேயில்லை.

இதேபோல், எல் சால்வடாரிலுள்ள ஒரு வெளிநாட்டு தொழிற்சாலையில்(மக்கீலா) பணிபுரியும் பெண் தொழிலாளி கூறுவதாவது, "உலகளாவிய கம்யூனிஸ்டு தொழிலாளர்கள் சங்கமாகிய நாம், உலகத்தை கம்யூனிஸ்டு மயமாக்க தீவிரமாக போராட வேண்டும். முதலாளித்துவத்திற்கு முற்றுபுள்ளி வைத்து நம்மை போன்ற மற்ற மக்கீலாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும்."

உலகம் முழுவதும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும், பணியிட அபாயங்களுக்கு எதிராகவும் தொழிலாளர்களின் கோபமும் அவர்களின் போராட்டமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. நாம் அவர்களின் சீற்றத்தை சக்திவாய்ந்த விசையாக மாற்றி நமது கம்யூனிஸ்டு உலகத்தை உருவாக்கும் கனவிற்கு பயன்படுத்த வேண்டும்.

வடக்கு மெக்ஸிகோ எல்லைப்புற நகரங்களிலுள்ள சுமார் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் மக்கீலாகளில் பணிபுரிகின்றனர். அங்கு நோய்த் தொற்று பெருகியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

சியுடாட் ஜுவாரேவில் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 12 தொழிலாளர்கள் இறந்ததாலும் மேலும் மற்றொரு மக்கீலாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் அவர்கள் அவசியமில்லாத மக்கீலாகளை மூட வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் டிஜுவானா, மெக்ஸிகலி, மாட்டாமொரோஸ் மற்றும் ரேனோஸா என்ற இடங்களிலும் நடந்துள்ளது. வியர், ஹனிவெல், எமரசன் மற்றும் பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஆபத்தான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.

சேன் மிகுவேல் பெட்டபா, குவாதமாலாவில் உள்ள கே.பி பின்னலாடை தொழிலாளர்கள், அமேரிக்கன் ஈர்களுக்கு ஆடை நெய்யும் ஒரு மக்கீலாவில் 300 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதால்,

போராட்டத்தில் குதித்துள்ளனர். தொற்று கட்டுக்கடங்காமல் போனதால் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது. மொத்தம் 125 கம்பெனிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன, முக்கியமாக குவத்தமாலாவிலுள்ள ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் சென்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து மெக்ஸிகோ வரை, மைய அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் பல இடங்கள் முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கோவிட்-19 மற்றும் பொருளாதார மந்த நிலையும் தொழிலாளர்களை அபாயகரமான இடங்களில் பணிபுரிய நிர்பந்தித்துள்ளது. அவர்கள், உலகம் முழுவதும் 600000 பேரை பவி கொண்டு மொத்தம் 15 மில்லியன் பேரை பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் வைரஸின் பிடியில் உள்ளனர்.

போதும்! இனிமேல் தொழிலாளர்கள் இறப்பு நிகழக்கூடாது!  
முதலாளித்துவ முறைதான் இறக்க வேண்டும்.

நாம் வெல்வதற்கு உலகமுண்டு. நாம் கம்யூனிஸ்டு கொள்கைகளை பொதுமக்களுக்கு எடுத்துச்சென்று புது உலகம் படைக்க வேண்டும். லாஸ் ஏஞ்சலீஸ் நூலாடை நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரெட் ஃப்ளாக் பெற்றுவிட்டனர். அவர்கள் முன் வந்து தலைமை ஒருங்கிணைப்பாளராக மாறி ICWP -ல் சேர வேண்டும்.

கம்யூனிச உலகம் ஒன்றை உருவாக்க நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம். அங்கு நமது அன்றாட பிழைப்பு முதலாளிகளின் லாபத்தை பொறுத்து இல்லாமல், தொழிலாளர்களின் தேவைக்காக உழைக்கும் புதிய கம்யூனிஸ்ட் உலகம் மலரட்டும். அதாவது நமக்கு நாமே உழைப்போம்.

Article 2

**ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான இனவெறி தாக்குதல்**

இந்தியா: தாக்குதலுக்கு எதிராக மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்

கம்யூனிச இயக்கம் இந்தியாவில் வளர்கிறது

ஜீலை 20: இந்தியாவின் ரூர்கி தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் இரண்டு ஆப்பிரிக்க மாணவர்கள் 15ம் தேதி இரவு உணவுக்காக வெளியில் சென்ற போது பலமாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்களில் இருவர் பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருக்கும் ஊழியர்கள் ஆவர். அந்த கூட்டத்தை சேர்ந்த 14 பேர்கள் காவலாளிகளைப்போல் தோற்றமளித்துள்ளனர். மாணவர்களை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கியதில், இருவரும் நினைவிழந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த செய்தி தெரிய வந்து, ஆப்பிரிக்க சகோதரர்களை மீட்க அவ்விடம் விரைந்தனர். இருபதிற்கும் மேற்பட்ட பெரு நகரங்களில், ஆயிரக்கணக்கானோர் இந்த நிறுவனியர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென குரலெழுப்பியுள்ளனர். “கருப்பர்களின் வாழ்வு முக்கியம்” என்ற கோப்புத் தொடரை உருவாக்கி, உலகலாவிய இனவெறிக்கு எதிரான இயக்கத்தோடு இணைத்துள்ளனர்.

உலக கம்யூனிச தொழிலாளர் இயக்கத்தின் (ICWP) சில உறுப்பினர்கள் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் குற்றவாளிகளை தண்டிக்கக்கூறி குரலெழுப்பினர். “ எங்கள் சிறு கூட்டத்தின் குரல் ஒங்கி ஒலிக்கவே மேலும் நூறு பேர் எங்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்” என்றார் ஒரு தோழர். மேலும் அவர் கூறுகையில், டெல்லியில் நிகழும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நாங்கள் கம்யூனிச முறைப்படி தீர்வுகாண கற்றுக் கொண்டோம் என்றார்.

எங்களுடைய நோக்கம் ஆட்சியில் இருக்கும் பிஜேபியின் பாசிச ஆட்சியை ஒழிப்பது மட்டுமல்ல; ஒட்டுமொத்த முதலாளித்துவத்தையும் ஒழிப்பது தான். இந்தியாவில் தற்போது உண்மையில் வேலையின்மை 34 சதவீதம். பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவிக்கின்றனர். கோவிட் 19-ன் பாதிப்பால் வேலையின்றி ஒட்டுமொத்த பின்னலாடை துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. 54% பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். வாகன உற்பத்தி நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அங்கே 24% வேலையின்மை நிலவுகிறது.

இதற்கிடையில் 3000 கிமீ நீளமுள்ள இந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் உள்ளது. காஷ்மீரில் 9 இலட்சம் பேர் கொண்ட படைகள் தனியே

போர் ஒன்றை தொடங்க முயல்கிறது. தென்கிழக்கு பகுதியில் வளர்ந்து வரும் இந்திய கப்பற்படையை சீனா ஒடுக்க பார்க்கிறது.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் நம்முடைய சிறு இயக்கம் மாபெரும் சக்தியாக மாறக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான தோழர்கள் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் ICWPல் இணைந்துள்ளனர். தோழர்கள் கட்சியின் ஆவணங்களை, பாஷ்டோ, டாரி, சிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்கின்றனர். இதுவும் இன்னும் பிற ஆவணங்களும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது( உலகில் அதிக அளவில் பேசப்படும் 20 மொழிகளில் மூன்று மொழிகள்). இந்த முன்னெடுப்பு இனவெறியை, முதலாளித்துவத்தை எப்படி ஒழிப்பது போன்ற கம்யூனிச புரட்சிகளை ஏழு கோடி பேரிடம் கொண்டு சேர்க்கும்.

ஆப்கானிஸ்தானின் டாரி பகுதியில் இருக்கும் தொழிலாளர் ஒருவர் பெருமையோடு கூறியதாவது “ எங்களுடைய நோக்கம் ஒன்றுதான்; தெற்கு ஆசியாவில் இருக்கும் உழைக்கும் தமிழ் தோழர்களிடம் பொதுவுடைமை தழைத்திருப்பதுபோல் எங்களிடையேயும் வளர வேண்டும். ஒவ்வொரு தமிழ் தொழிலாளரின் உணர்வும் அதுவே “இப்போதைய தேவை கம்யூனிச புரட்சி”!. பல தோழர்கள் தெற்கு ஆசியாவில் நமது இயக்கத்தின் சிறந்த காரணிகளை வெளிக்கொண்டு வருவது புரட்சிக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது.

அதீத நோய்த்தொற்று காலத்திலும் முதலாளிகள் லாப வெறியில் நம்மை தொடர்ந்து சுரண்டும் சூழலிலும், உழைக்கும் வர்க்கம் உறுதியோடு இருக்க வேண்டும். இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருக்கும் நமது உழைக்கும் வர்க்க தோழர்கள், மண்ணில் முதலாளிகள் அழியும் வரை நாம் வளர்வதற்கான திறனையும் ஆற்றலையும் கொடுக்கிறார்கள்.

Article 3

**கம்யூனிச புரட்சி மட்டுமே முதலாளித்துவத்தின் இனவாத காவல் அமைப்பை ஒழிக்கும்**

சீட்டல், அமெரிக்கா:

“ நம்மால் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று முன்னிருக்கும் ஐந்தாயிரம் போராட்டக்காரர்களைப் பார்த்து போயிங் தோழர் கூறினார். அதிகம் குற்றம் நிறைந்தப் பகுதி என முதலாளித்துவத்தின் பிடியில்

இருக்கும் சில ஊடகங்கள் குறிப்பிடும் ரெய்னர் பள்ளத்தாக்கில், இனவாதத்திற்கு எதிராக பல்லின மக்களால் நிகழ்த்தப்பட்ட இந்த பேரணி எவ்வித தடையும் இல்லாமல் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. பேரணியில் பங்கேற்ற மக்களுக்கு தண்ணீர் வழங்குவது, முகக்கவசம் வழங்குவது, போக்குவரத்தை சீரமைப்பது என எல்லாம் மக்களாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இனவெறி கொண்ட காவல் துறையினர் ஒருவரும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை” என்றார்.

இது போன்ற நிகழ்வு, பொதுவுடைமை சமூகத்தில் சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றுதான் என்ற உண்மையை போய்ங் தோழர் எடுத்துக் கூறினார். பொதுவுடைமை சமூகத்தில் காவல்துறையின் அவசியம் இருக்காது. இயக்கமே அணித்திரட்டப்பட்ட மக்களை வழிநடத்தும். தேவை ஏற்படும்போது, சிகப்பு படை பயன்படுத்தப்படும். அனைத்து சமூகத்தினருக்குமான நன்மை உறுதி செய்யப்படும். திரு. ஜியார்ஜ் ஃபிலாய்டின் மரணம் ஒரு தீப்பொறியாகி லட்சக்கணக்கான மக்களை தெருக்களில் இறங்கி போராட வைத்திருக்கிறது. காவல் துறையினருக்கு எதிராகவும், ஐசிஇயை ஒழிக்கவும் உலகெங்கும் குரல்கள் வலுக்கிறது. பல்வேறு இயக்கங்களும், சர்வதேச அரசு சாரா உதவி நிறுவனங்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். சில போராட்டக்காரர்கள் முதலாளித்துவத்தையும் கடுமையாக சாடியுள்ளனர். இன்னும் சில பேர் பொதுவாக “சாமானியர்களுக்கு ஆதரவளிப்போம்” என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

தூர் அதிர்ஷ்டவசமாக இது போன்ற மாற்றங்களுக்கான கோரிக்கை, முதலாளித்துவத்தை அனுமதிக்கிறது அல்லது அதன் ஆயுளை நீட்டிக்கிறது. கருப்பர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் தொடர்ந்து கொல்லப்படுவதிலிருந்து இதை நாம் அறியலாம்.

இனவெறி காவல்துறையின் மூலம் கட்டவிழ்த்து விடப்படுவது அமெரிக்காவில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல. இந்த கொடுமையை உலகெங்கும் இருக்கும் ஆளும் வர்க்கத்தினரிடையேயும் அமெரிக்கா பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது. அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இதைத்தான் செய்கின்றன.

முதலாளித்துவத்திற்கு காவலாளிகள் வேண்டும். முதலாளிகள் தான் காவல்துறையையும், நீதித்துறையையும் உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கு ஏதுவாக நிறுவினர். இன வெறி என்பது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இந்த சுரண்டலை உறுதி செய்யும் காரணிகளாக செயல்படுகிறது. இனவெறி உழைக்கும் வர்க்கத்தை

பிரித்து, அதீத சுரண்டலுக்கு வழிவகுத்து பல கோடி இலாபத்தை ஈட்டித்தருகிறது. போலீஸ் தனது ஆயுத பலத்தைக் காட்டி, தொழிலாளர்களை அச்சுறுத்தி முதலாளித்துவ அமைப்பை நீட்டித்திருக்க காவல் துறையின் இனவாதம், முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு முதலாளிகளின் இந்த காவல் துறை அதிக இனவெறியுடனும், கொடூரமானதாகவும், ராணுவ மயமாக்கப்பட்டதாகவும் மாறி வருகிறது. அமெரிக்காவில் முதலாளிகளுக்கு அடிமையாக கண்காணிப்பு வேலை செய்யவும், முதலாளிகளால் 'ஆபத்தான வர்க்கங்களாக' குறிப்பிடப்படுகிறவர்களை அடக்கவும், ஏகாதிபத்திய ராணுவ படுகொலைகளை நிகழ்த்தவும் தான் காவல் துறை தோன்றியது. இந்த 'ஆபத்தான வர்க்கங்கள்' யாரெனில், இனவெறியால் அதீதமாக சுரண்டப்பட்ட உழைக்கும் மக்கள். முதலாளித்துவத்தின் மரபணுவில் இனவெறியுடைய காவலர்களும் இருக்கின்றனர்.

காம்டென்னும், நியூஜெர்சியும் காவல்துறை ஒழிப்பிற்கான உதாரணமாக கூறப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தொழில் நகரமாக இருந்த இவ்விடங்களில் தொண்ணூறு சதவீதம் கருப்பர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் வாழ்ந்தார்கள். அவர்கள் போராடி இங்கிருந்த காவல் அமைப்பை களைத்தார்கள். 'அன்பான மற்றும் கணிவான' காவல்துறை என்ற விளம்பரத்தின் மூலம் புதிதாக இவ்விடங்களில் காவல்துறை முளைத்திருக்கிறது.

இங்கே குடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் புது பெயரில் காவல் துறை மீண்டும் வருதை விரும்பவில்லை. உதாரணமாக, 'காவல்துறை பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை' என்றார் இங்கே பல வருடங்களாக குடியிருக்கும் ஷாரிம் அனயா. மேலும் எட்வினும், கட்ரினா ரமோசும் "இவ்விடத்தை போர்பகுதியைப் போல் பாவிக்கிறார்கள்" என்று நிருபரிடம் கூறினர்.

'பொதுவுடைமை உண்மையிலேயே இந்த இன வெறியிலிருந்து விடுபட உதவுமா?' என சந்தேகத்துடன் கேட்கிறார் போயிங்கின் இளம் தொழிலாளர் ஒருவர்.

ஆம்! முதலாளித்துவத்திற்கு நேரெதிராக, பொதுவுடைமை என்பது எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய, பொது உற்பத்தி என்பதை சார்ந்திருக்கிறது. முதலாளிகளின் தேவை அதிக இலாபம் ஈட்டுதல். அதை இன வெறியை தூண்டி, மக்களின் உழைப்பை

சுரண்டுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். கூட்டு உற்பத்தி இதை தடுப்பதால், இனவாதம் முற்றிலும் அழியும். கூடவே இனவெறியை காக்கும் காவல் துறையும் அழியும்.

இது போன்ற அட்டுழியங்களை முடிவுக்கு கொண்டு வருவது முதல் படி. நம்மை மிரட்டுவதற்கும், பிரிப்பதற்கும் முதலாளித்துவத்திற்கு இருக்கும் தேவையை எதிர்த்து உலகளாவிய சர்வதேச பொதுவுடைமை தொழிலாளர்களின் இயக்கம் ஒரு மாபெரும் பிரச்சாரம் செய்ய உள்ளது. அது இனவெறியை ஒழிக்கும். இந்த மிகப்பெரிய செயலுக்கு சர்வதேச அளவிலான இயக்க தலைமைத்துவம் தேவைப்படுகிறது. உங்களை அதில் சேர அழைக்கிறோம்.

பொதுவுடைமை புரட்சி முதலாளித்துவத்தின் அனைத்து விதமான மாநில அதிகாரம், காவல்துறை அனைத்தையும் அழிக்கும். முதலாளித்துவத்தின் கீழ் ஒரு சமூக நீதியுள்ள எதிர்காலம் அமையாது. 'நம்மை நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியும்' என்ற உண்மையை உலகிற்கு உரக்க சொல்ல எங்களோடு துணை நில்லுங்கள்.

#### Article 4

எல் சவேடர் (மத்திய அமெரிக்கா):

**முன்னாள் கொரில்லா போராளி தாங்கள் எப்படி பாதுகாப்பை கட்டமைத்தார்கள் என்பது குறித்து பேசுகிறார்.**

இந்த அறிக்கை, சிவில் போரின் போது (1979-1972), ஒரு கொரில்லா பபோராளி தாங்கள் விடுதலையடைந்த பகுதிகளின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்தார்கள் என்பது குறித்து பேசிய உரையின் ஒரு சிறு பகுதி. கிராமப்புற, நகர்புற தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் கொலைகார அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாசிச அரசின் இராணுவத்திற்கு எதிராகவும், தற்கொலைப்படைக்கு எதிராகவும் போரிட்டனர். அவர்களுடைய அனுபவங்கள், எப்படி ஒரு பொதுவுடைமை சமூகம் காவல்துறை இல்லாமல் அதனுடைய பாதுகாப்பை பார்த்துக்கொண்டது என்பது நமக்கு உதவியாக இருக்கும். கம்யூனிஸ்டுகள் மக்களின் வாழ்வை அனைத்து கோணங்களிலும் வழி நடத்தினர்.

செங்கொடி(ரெட் பிளாக்), எப் எம் எல் என் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் இருவரை நேர்காணல் செய்தது. அதில் ஒருவர் இப்போது செங்கொடியின் வாசகர் மற்றும் மொருவர் உலக பொதுவுடைமை தொழிலாளர் இயக்கத்தின் உறுப்பினர். இவர்களும் இன்னும் சில

தோழர்களும் புரட்சிகர செயல்முறையின் போது ஏற்படும் மோசமான அணுகுமுறைகளை எப்படி தவிர்ப்பது என்பது குறித்த அறிவார்ந்தவர்கள்.

*‘போர் முனையில் ஆயுத மோதல்களின் போது ஒழுக்கங்களையும் பாதுகாப்பையும் எப்படி கண்காணித்தீர்கள்? திருட்டு, நம்பிக்கை துரோகம், விதி மீறல் போன்ற பிரச்சனைகளை எப்படி சரி செய்தீர்கள்? என்று கேட்டோம்.*

‘விமர்சனமும் சுய விமர்சனமும், ஜனநாயகத்தை மையப்படுத்துதலும் விடுதலைப் பெற்ற பகுதிகளில் ஒழுக்கமின்மை சார்ந்த சில பிரச்சனைகளை சரி செய்ய உதவியாக இருந்தது’ என்றார் எப் எம் எல் என் வீரர். அவரின் மொத்த குடும்பமும் 1970-ன் தொடக்கத்தில் மோரசானின் வடக்குப் பகுதியில் இருந்த படையில் இணைந்திருந்தது.

மேலும் அவர் சொன்னார், ‘எங்கள் தோழர்கள் சில பேர் நெடுஞ்சாலை பக்கம் நடந்து போகும்போது தலைவர்களுக்கு தெரியாமல் வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டது ஒரு பிரச்சனையாக இருந்தது. நாங்கள் இதை யார் செய்கிறார்கள் என்பதை சீக்கிரமே கண்டுபிடித்து விட்டோம். ஏனெனில் எங்கள் யாரிடமும் பணம் இல்லை. ஆகவே யாராவது பொருட்கள் வாங்குவதை பார்த்தால் உடனடியாக அதை தடுக்க முடிந்தது.

இது போன்ற செயலில் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த புரட்சிகர இயக்கத்தில் நாங்கள் கற்றுக் கொள்ள, சொல்லி கொடுக்க வேண்டிய விழுமியங்களை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு தண்டனையாக, எங்கள் தலைவர் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரது உணவின் அளவை குறைத்துவிட்டார். அவர் எங்களுடன் ஆயுதம் இல்லாமல் நடந்து வர நேரிட்டது.

எங்களிடம் இராணுவ கண்காணிப்பு போன்ற அமைப்பு இல்லை. அரசியல் மற்றும் சித்தாந்தங்கள் சார்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் எங்களுடன் இருந்தார்கள். எங்களை ஒருங்கிணைக்கும் போது அவர்கள் எங்களிடம் ‘கொரில்லாவின் பதினைந்து கொள்கைகள்’ என்ற புத்தகத்தை கொடுத்தார்கள். அந்த சமூகத்தில் புதிதாக வரும் நபர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரையறைகள் அந்த புத்தகத்தில் இருந்தது.

*தோழர்களை வளர்த்தெடுப்பதில் இருந்த சவால்கள்:*

மற்றுமொரு எப் எம் எல் என் முன்னாள் உறுப்பினர் பின்வருமாறு கூறினார். ‘நான் ஒரு வழக்கில் தோழர்களை விசாரணை செய்யும்

பொறுப்பில் இருந்தேன். அவர்கள் போர் முனையில் பிடிபட்டவர்கள். பிறகு கொரில்லா இயக்கத்தில் எங்களோடு சேர்ந்தார்கள். இராணுவ குடியிருப்பிலிருந்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதை இங்கும் தொடர்வதாக புகார் கூறப்பட்டது. இந்த பிரச்சனை குறித்து விசாரித்து நீதி வழங்க ஏழு தோழர்கள் நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வழக்கை வெகு நேரம் நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்தோம். ஏழு பேரில் இருவர் ஒரு கருத்தும், ஐந்து பேர் மாற்று கருத்துமாக கூறினார்கள். அவர்களை இந்த குற்றத்திற்காக கொன்றுவிடலாம் என்றனர்.

‘நாம் இதற்கு முன்பு பல தவறுகளை செய்திருக்கிறோம்; மற்றுமொரு தவறை செய்ய வேண்டாம். குற்றம் சாட்டப்பட்டவர்களோடு போர் களத்தில் நான் இருந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் அவர்களிடம் மோசமான அணுகுமுறையை பார்த்ததில்லை என்றேன். இதற்கு முரணாக நாங்கள் செயல்பட்டதில் ஒரு தோழர் காயமடைந்தார். இந்த முன்னாள் இராணுவ வீரர்கள் அங்கிருந்து ஓடிவிடாமலும், கைவிடாமலும் அவரை பொதுமக்கள் வாழும் பகுதிக்கு தூக்கிச் சென்றனர். காயமடைந்தவருக்கு அங்கே மருத்துவ உதவி கிடைக்க வழிவகை செய்து அவர் குணமானார்.

நடுவர்களாக இருந்த தோழர்களிடம் அவர்கள் எப்போதும் மீண்டும் இராணுவ வீரர்களாக மாற விரும்பவில்லை என்று கூறினேன். போருக்குப் பிறகு, கொரில்லா இயக்கத்தின் தலைவரிடம் வந்து காயமடைந்த தோழரின் துப்பாக்கியை ஒப்படைத்தனர். போரின் முடிவில் அவர்கள் தளபதிகளாக இருந்தனர். அவர்களை நாம் கொன்றிருந்தால் என்னவாகியிருக்கும்? நாம் எப்போதும் தெளிவாக விசாரித்துப்பின் செயல்பட வேண்டும்; காவல் துறையினரை போல் செயல்பட கூடாது என்று தோன்றும் என்றார்.

இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் பொதுவுடைமை சமூகம் முதலாளிகளோ, காவல் துறையோ இல்லாமல் இயங்கமுடியும் என்பதற்கு உதாரணம். பொதுவுடைமையை உறுதி படுத்த ஒவ்வொரு தனி நபரையும் ஊக்குவிப்போம்.

Article 5

**போர்ட்லேண்டில் மக்களின் அணித்திரள். மக்களை ஒருங்கிணைக்கும் அடுத்தக்கட்ட முயற்சி**

போர்ட்லேண்ட், ஓரிகான், ஜூலை 20: போர்ட்லேண்டின் மக்கள் ஓரிகானில் கூடியிருக்கிறார்கள். ஐம்பது நாட்களுக்கும் மேலாக, போர்ட்லேண்ட் மக்கள் வீதியில் இறங்கி கருப்பின மக்களின் வாழ்வுரிமைக்காகவும் , அமெரிக்க ஆட்சியில் இறந்த பிற தோழர்களுக்கு நீதி வேண்டியும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சமீப காலமாக திரு. டிரம்ப் , பெடரல் ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறையின் (ஐசிஇ, சிபிபி) ஊழியர்களை அனுப்பி எங்கெல்லாம் போராட்டங்கள் நடக்கிறதோ, அதையெல்லாம் ஒடுக்க சதி செய்கிறார்.இதன் விளைவாக போர்ட்லேண்ட் போராட்டம் உலகின் முன் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஜீலை இரண்டாம் தேதி பெடரல் துறையினர் அடையாளம் தெரியாத வாடகை கார்களை வீதிகளில் நெடுங்கிலும் நிறுத்தி வைத்து மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தினர். போராட்டக்காரர்களை கண்டால், காரணம் ஏதுமின்றி காரில் கடத்தி போவதுதான் அவர்களின் திட்டம். இதற்கிடையில் அமெரிக்காவின் மார்ஷல் துறையினரின் தாக்குதலில் ஒரு போராளியின் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இங்கே கட்டாயம் மற்றுமொரு செய்தியை மறந்துவிடக் கூடாது. திரு. டிரம்ப் தனது பாசிச கொள்கையை நிறவேற்ற பெடரல் துறையை போர்ட்லேண்டிற்குள் அனுப்பும் முன்னரே, போர்ட்லேண்டில் இருக்கும் காவல் பணியகம் சின்னூக் நிலப்பரப்பின் எல்லைக்குள் இருக்கும் பூர்வக்குடி தோழர்களின் உரிமையை பறித்தும், நமது இயக்கங்களை நசுக்கியும் தனது பாசிச வெறியாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. போர்ட்லேண்ட் காவல்துறை குடிமக்களின் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், மூச்சு திணறலை ஏற்படுத்தியும் இந்த பெரும் நோய்த்தொற்று காலத்தில் தனது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

ஜியார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தை தொடர்ந்து, மே மாத கடைசியில் எழுந்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் பல விதமான புது யோசனைகளையும் யுக்திகளையும் கொண்டது. நேரடியான செயல்முறை ஆர்ப்பாட்டங்கள் பொருளாதாரத்தை சீர்குலைத்தல், அமைதி ஊர்வலங்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள், போராட்டக்காரர்களுக்கான பயிற்சி, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சமூக அமைப்பின் ஒத்துழைப்பு பல்வேறு அரசியல் கொள்கைகளின் பிரதிபலிப்பு ஆகும். பெரும்பாலானவர்கள் தங்களை பொதுவுடைமவாதியாக அடையாளம் காணவில்லை எனினும், நமது செங்கொடியின் (ரெட் பிளாக்) வாசகர் இல்லை எனினும் எல்லோருக்கும் இனவெறிக்கு எதிராக, அனைவருக்குமான மருத்துவத்திற்காக, காவல் அமைப்பை புறக்கணிப்பதற்க்காக போராட வேண்டியிருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். போர்ட்லேண்டில் போராடும் பல்லாயிரம் புது முகங்களின் மூலம் பொதுவுடைமைக்கான ஆதரவு அலை புத்துயிர் பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளை வெறுத்துப்போய் போராட வந்திருக்கிறார்கள். மக்கள் விரும்பும் மாற்றத்தை நிகழ்த்த, மக்களின் மனதில் இடம் பெற உலக பொதுவுடைமையாக்கலை சாத்தியப்படுத்த இதுவே சிறந்த நேரம். போர்ட்லேண்டின் மக்களை ஒருங்கிணைக்க பின்வரும் உத்திகள் பயன்படுத்தப்பட்டது. இதையே உங்கள் சமூகத்திலும் பயன் படுத்தலாம்.

**சமூக முன்னுரிமைகள்:**

எப்போதும் பூர்வக்குடிகள் மற்றும் கருப்பின மக்களின் குரலுக்கு செவிசாய்த்து அதற்காக போராடுங்கள்.

**பரஸ்பர உதவி:**

பொருட்களை சேகரித்து இலவசமாக பகிர்ந்துகொள்ளுங்கள். உள்ளூரில் வீடு இல்லாத, ஆதரவற்ற மக்களுக்கு உணவளிக்கும் நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றுங்கள் அல்லது அந்த நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குங்கள். நட்புறவு வளர்ந்தப்பின், உணவுக்காக மக்கள் கூடும் இடங்களே அவர்களின் பழகும் தளங்களாகிவிடும். இது மட்டுமல்லாது, துணிகளை நன்கொடையளித்தல், இலவச புத்தக கடை அமைத்தல் அல்லது வேலை பட்டறை அமைத்தல் போன்றவற்றையும் செய்யலாம்.

**செய்தித்தாள்:**

தொடர்ந்து நமது செங்கொடியில் எழுதுங்கள், அதை சரியான தோழர்களுக்கு விநியோகியுங்கள் . செய்தியை வாசிப்பவர்கள் தங்களுடைய தனித்துவமான கருத்துக்களையும், அனுபவங்களையும், ஊடகத்தின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளட்டும்.

**சமூக வலைதளங்களை நவீனமாக்குதல்:**

போர்ட்லேண்டில் நடந்த போராட்டங்கள் வெற்றியடைந்தமைக்கு வினாடிக்கு வினாடி களத்திலிருந்து செய்திகளும் நிகழ்வுகளும் உலகம் முழுதும் பகிரப்பட்டதே காரணம். வீரியமிகு வார்த்தைகளையுடைய விளக்கப்படங்கள் அல்லது செய்தி சித்திரங்கள், படங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தலாம். இந்த விளக்கப்படங்களை பிடிஎப் கோப்பாக பகிர்ந்தால் தேவைப்படும் தோழர்கள் துண்டறிக்கைகள் அச்சிடப் பயன்படுத்திக்கொள்ளலாம். செங்கொடியின்(பாண்டேரா ரோஜா) படவரி(இன்ஸ்டாகிராம்) பக்கத்தில் பதியப்படும் செய்திகள் அதிக அளவிலான வாசகர்களை சென்றடையும்.

**கலைகள்:**

கலை என்பது புரட்சியின் ஒரு அங்கம். கலைஞர்கள் செய்தியை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எடுத்து சொல்ல உதவியாக இருப்பார்கள்.

**இளைஞர்கள்:**

இளைஞர்களை இயக்கத்தோடு சேர்த்துக்கொள்ளுங்கள். சமீபத்திய போராட்டங்கள் மீண்டும் எழுச்சியடைவதற்கு முன்பிருந்தே, போர்ட்லேண்டின் இளைஞர்கள் மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடி வந்தனர்.எந்த காரணத்திற்காக ஊர்வலம் போக வேண்டும் என்பதை இளைஞர்களே தீர்மானிக்கட்டும். வழக்கமாக மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு நடக்கும் வெள்ளிக்கிழமை ஊர்வலத்தை நடத்த அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன் மூலம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். அவர்களை ஒருங்கிணைக்கவும், துடிப்புள்ள இளைஞர்களை அடையாளம் காணவும் உதவியாக இருக்கும்.

“நாம் கருப்பர்களின் வாழ்விற்காக போராடி உயர்த்துவதன் மூலம் அனைவரையும் உயர்த்துகிறோம்”

செங்கொடி குறிப்பு: இந்த செய்திக்காக போர்ட்லேண்டில் இருக்கும் பொதுவுடைமை செங்கொடி வாசகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். விமர்சனங்கள் வர்வேற்கப்படுகின்றன.

Article 6

**காவல் துறையின் பயங்கரவாதம்: பொதுவுடைமைக்காக ஒன்று கூடுவோம்**

தென் ஆப்பிரிக்க, ஜீலை 9: கோவிட் 19 நோய்த்தொற்று சர்வதேச பரவலாக மாறியதிலிருந்து, மனிதாபிமானமற்ற, தெளிவற்ற முதலாளித்துவத்தால் அனைவரின் வாழ்வும் பூஜ்ஜியமாகியிருக்கிறது. சர்வதேச நோய்ப்பரவலை எதிர்கொள்ள முடியாமல் முதலாளித்துவம் தோல்வியடைந்திருக்கிறது. இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். உலகளாவிய முதலாளித்துவம் பொருளாதார வீழ்ச்சியிலும், அபரிமிதமான உற்பத்தியிலும், கடுமையான நஷ்டத்திலும் சிக்கி தவிக்கும் சூழலை முன்னரே கணித்ததுதான். இந்த சூழலின் வெளிப்பாடு போர் மற்றும் பாசிசமாகும்.

சுயநலத்தாலும், சுரண்டலாலும் இயங்கும் முதலாளித்துவம் தினம் தினம் ஆயிரமாயிரம் ஏழை எளிய மக்களை உலகெங்கும் கொண்டு குவிக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கு அமலில் வந்து மூன்று மாதங்கள் ஆயிற்று. வேலையின்மை, காவல் துறை மற்றும் ராணுவத்தை கொண்டு குடிமக்களை கொண்டு குவிப்பதென முதலாளித்துவம் அதன் முழு பலத்தையும் செலுத்தி மக்களின் வாழ்வை நாசமாக்குகிறது. காவல்துறை பயங்கரவாதத்தை முதலாளிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தாங்கள் நினைத்ததை நிறவேற்றிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

ஜியார்ஜ் ஃபிலாய்டின் மரணம் நிகழ்ந்ததிலிருந்து உலகம் முழுதும் போலீஸ் அராஜகத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்தனை இயக்கங்களும் தெரிந்தோ தெரியாமலோ காவல்துறையின் (முதலாளித்துவத்தின்) இனவெறியின் கூறுகளுக்கு எதிராகவே போராடுகின்றன.

மிக முக்கியமாக இந்த போலீஸ் அராஜகத்தில் முதலாளித்துவத்தின் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். போலீஸ் அராஜகம் என்பது இனவாத பிரச்சனை அல்ல. மாறாக காவல்துறையின் வெறியாட்டமும், இனவாதமும், ஒழுங்கற்ற முதலாளித்துவ அமைப்பின் வெளிப்பாடுகள். முதலாளித்துவம் உருவாக்கிய இனவெறி ஏகாதிபத்தியத்தின் மூலம் உலகெங்கும் பரவியிருக்கிறது. இதுதான் உலகெங்கும் உள்ள காவல்துறையின் மனதில் இனவெறியை புகுத்தியது.

போலீஸ் அராஜகம் என்பது எல்லா நாடுகளிலும் இருக்கிறது. கருப்பின காவல்துறை அதன் அத்துமீறலை கருப்பின மக்கள் மீது நிகழ்த்துகிறது. இந்திய காவல்துறை அதன் வெறியாட்டத்தை இந்தியர்கள் மீது நிகழ்த்துகிறது. முதலாளித்துவம் காவல்துறையை தனது சொத்தை

பாதுகாக்கவும், நினைத்ததை நிறைவேற்றவும், ஏழை எளிய மக்களை கொல்லவுமே பயன் படுத்துகிறது.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒரு ஆப்பிரிக்கரை காவல் துறை கொடூரமாக தாக்கி, நிர்வாணமாக்கி சித்திரவதை செய்துள்ளது. கேப்டவுன் மேயரின் வழிகாட்டுதலின்படியே காவல் துறை இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளது. மேயரோ முதலாளிகளின் தனியார் நிலங்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக இதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

கேப்டவுனில் இருக்கும் முதலாளிகள், அங்கிருக்கும் மக்கள் தாங்கள் வீடு கட்டியிருக்கும் நிலத்திற்கு பணம் கொடுக்காததால் அவர்களை அப்புறப்படுத்த முயல்கின்றனர். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு இரையாகி உழைக்கும் வர்க்க சகோதர சகோதிரிகள் பட்டினியால் துன்பப்படுகின்றனர். ஏழைகள் வீடுகளையிழந்து அவதியுறுகின்றனர். மக்களை மிரட்டுவதற்காக காவல்துறையை பயன்படுத்தி அவர்களின் வாழ்வை நிர்மூலமாக்கி, கொலை செய்கிறார்கள்.

காவல் துறையின் அத்துமீறலையும், இனவெறியையும் சரி செய்ய நாம் முதலாளித்துவத்தை ஒழுக்க வேண்டும். நமக்கு பொதுவுடைமை புரட்சி இப்போதைய தேவை. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பொதுவுடைமையை கட்டியெழுப்ப போராட வேண்டும், அதன் மூலம் முதலாளித்துவத்தை அழிக்க வேண்டும்.

முதலாளித்துவத்தின் சாம்பலில் இருந்து கூட்டு முயற்சியால் பொருட்களை உற்பத்தி செய்து அதன் மூலம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். நமது தேவைகள் உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு.

முதலாளித்துவத்தின் முரண்களால் இந்த பெரும் நோய்ப்பரவல் பூதாகாரமாக பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிட்டது. இதனால், தெளிவான பார்வைக் கொண்ட மக்களுக்கு முதலாளித்துவத்தின் மீது கோபமும் புகாரும் எழுந்துள்ளது. இந்த கோபத்தை தொழிலாளர்கள் சரியான முறையில் நெறிப்படுத்தி இந்த முதலாளித்துவத்திலிருந்து விடுபட பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒரு பொதுவுடைமை உலகம் உண்டாகும்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் காவல்துறையின் அத்துமீறல் முதலாளித்துவத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. இதை உணர்ந்து

நாம் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சுரண்டும் அமைப்பை எதிர்க்க நாம் சர்வதேச உழைக்கும் வர்க்கமாகி நமது போராட்டங்களை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இதை செய்ய நமக்கு ஒரு பொதுவுடைமை கட்சி(ICWP) தேவை.பொதுவுடைமைவாதியாக, நமது புரிதல்களை ஆழப்படுத்த வேண்டும். மாற்றத்திற்கான தத்துவத்தை செயல்முறை படுத்த வேண்டும்.அதுவே இயங்கியல் பொருள்முதல்வாதம். இது நாம் வெற்றிக் கொள்வதற்கான உலகம்.